



சாய் ஆயுர்வேதிக் ஹெர்பல்ஸ் அர்ஜுனா

இதயத்துடிப்பை இயற்கையாக சமநிலைப்படுத்தும்
இதயத்தை பலமாகும்



+91 99 4444 1852/99 4444 1854



சாய் ஆயுர்வேதிக் ஹெர்பல்ஸ் அர்ஜுனா சூரணம்

- இதில் மருதம்பட்டை, வெண் தாமரை இதழ், திருகடுகம், (சுக்கு, மிளகு, திப்பிலி) மற்றும் கருஞ்சீரகம் ஆகிய ஆறு வகையான இயற்கை மூலிகைகள் சேர்த்துள்ளோம்.
- அரை நூற்றாண்டுக்கும் மேலாக அனுபவம் உள்ள சித்த மருத்துவ பாரம்பரிய முறைப்படி, இந்திய அரசின் ஆயுஷ் அனுமதியுடன் தயாரித்து வழங்குகிறோம்.

சாப்பிடும் முறை: சூரணம் :

- எங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி 5 முதல் 10 கிராம் சூரணத்தை 500 மில்லி தண்ணீரில் , கால் லிட்டர் ஆகும் வரை கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும்.
- சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதய பலவீனம் உள்ளவர்கள், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் மற்றும் இதயத்தை பலமாக வைத்துக் கொள்ள விரும்பும் அனைவரும் சாப்பிடலாம்.

காப்ச்யூல் :

- குறைந்தபட்சம் 4 காப்ச்யூல்கள் காலையிலும் இரவிலும் உணவுக்குப் பிறகு அல்லது மருத்துவரின் அறிவுறுத்தலின்படி எடுத்துக் கொள்ளுங்கள்.

பலன்கள்:

- இதயம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் சிறந்த சூரணம். இதயம் பலம் பெறவும், இதய துடிப்பை சீராக்கவும் உதவுகிறது. பதட்டத்தையும் படபடப்பையும் கட்டுப்படுத்துகிறது.



+91 99 4444 1852/99 4444 1854



saiayurvedicherbals.com



SAI AYURVEDIC HERBALS

ARJUNA

BALANCE HEART RATE NATURALLY



+91 99 4444 1852/99 4444 1854



SAI AYURVEDIC HERBALS

ARJUNA CHOORANAM

- This formulation contains six types of natural herbs: Terminalia arjuna (Maruthampattai), Nymphaea nouchali (White Lotus Petals), Trikatu (Ginger, Black Pepper, Long Pepper), and Nigella sativa (Black Cumin).
- It is prepared and offered following more than half a century of experience in the traditional Siddha medicine system, with approval from AYUSH, Government of India.

Dosage Instructions:

CHOORANAM:

- Mix 5 to 10 grams of the powder in 1 tumbler of warm water and drink after meals, twice daily—morning and evening.
- This can be consumed by both children and adults, especially those with heart weakness, heart-related issues, or anyone who wishes to strengthen their heart.

CAPSULE:

- Take minimum 4 capsules in the morning and at night after food, or as directed by a physician.

Benefits:

- This powder is excellent for all heart-related conditions. It helps strengthen the heart, regulates the heartbeat, and controls anxiety and palpitations.



+91 99 4444 1852/99 4444 1854



saiayurvedicherbals.com